



பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - IV தமிழ்

செய்யுள்

அன்னைத் தமிழே!

I. வினா-விடை

1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் தமிழன்னை ஆவாள்.

2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

தமிழ்ச்சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்

3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?

என் அன்னையாகிய தமிழே என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டும்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல்லைக்கொண்டுவிளையாடுவதற்குச் சொல்லிக்கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே என்று ஆசிரியர் அன்னையாகிய தமிழை புகழ்கிறார்.

பனைமரச் சிறப்பு - உரைநடை

I. வினா-விடை

1. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், கற்கண்டு, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் பனை மரத்தில் இருந்து கிடைக்கின்றன.

2. சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?

சிறுவர்கள் விளையாடுவதற்கு பனங்காய் வண்டி, பனை ஓலைக்காற்றாடி, பொம்மைகள் போன்றவற்றை செய்ய பனைமரம் உதவுகிறது.

3. பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, ஏரி, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றி பனைமரத்தை பாதுகாக்கலாம்.

4.பனைமரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உம் சொந்த நடையில்

எழுதுக.

- நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம் , பதநீர், பனங்கற்கண்டு, பனஞ்சாறு ஆகியன உணவுப் பொருளாகப்பயன்படுகிறது.
- பனங்காய் வண்டி, பனை ஓலைக்காற்றாடி, விசிறி, பொம்மைகள் போன்றவற்றைச் செய்து சிறுவர்கள் விளையாடுவார்கள்.

II. பொருத்துக.

1. சின்னம் - திருவில்லிபுத்தூர் . கோவில் கோபுரம்
2. பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து
3. நடனம் - பரத நாட்டியம்
4. விலங்கு - வரையாடு
5. பறவை - மரகதப்புறா
6. மலர் - செங்காந்தள்
7. மரம் - பனை
8. விளையாட்டு - கபடி

ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் துணைப்பாடம்

I. வினா-விடை

1. விஜயநகர அரசின் அவைப்புலவர் யார்?

விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன்.

2. விஜயவர்த்தன அரசர் எப்படிப்பட்ட குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்?

விஜயவர்த்தன அரசர் தெனாலிராமனிடம் தனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்புநிறத்திலும், இரவில் ஏழுவர்ணங்களிலும் உருமானும் அற்புதக் குருவி ஒன்றை கொண்டு வந்து தர வேண்டும் என்றும். மேலும், அது சில சமயம் மூன்று கால்களாலும், சில சமயம் இரண்டு கால்களாலும்! நடக்க வேண்டும். பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்க வேண்டும் என்று கேட்டார்

இலக்கணம்

திணை, பால்

I. நிரப்புக :

1. திணையின் உட்பிரிவே பால் ஆகும்.
2. திணை இரண்டு வகைப்படும். அவை உயர்திணை, அஃறிணை
3. உயர்திணையை மூன்று " பாலாக வகைப்படுத்துவர் அவை ஆண்பால், பெண்பால், பலர் பால்.
4. அஃறிணையை இரண்டு பாலாக வகைப்படுத்துவர். அவை ஒன்றன்பால் பலவின் பால்.
5. பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால் பலர் பால், ஒன்றன்பால், பலவின் பால்.
6. பால் என்ற சொல்லிற்கு பகுப்பு என்பது பொருள்.
7. ஒரு ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும். (எ.கா) அவன்
8. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும். (எ.கா) அவள்
9. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களை குறிப்பது பலர்பால் எனப்படும். (எகா) அவர்கள், மக்கள்
10. அஃறிணையில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் எனப்படும். (எகா) அது, ஆடு, மேசை.
11. அஃறிணையில் ஒன்றுக்கு மேற்பட்டதை குறிப்பது பலவிற்பால் எனப்படும். (எ.கா) அவை, ஆடுகள், மேசைகள்.